

வெளியிடுபவர்

பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களம்

திகதி

2024 யூலை 24

நாணயக் கொள்கை மீளாய்வு: இல. 04 - 2024 யூலை


இலங்கை மத்திய வங்கி கொள்கை வட்டி வீதங்களை மேலும் குறைக்கின்றது

இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபையானது 2024 யூலை 23ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 8.25 சதவீதத்திற்கும் 9.25 சதவீதத்திற்கும் 25 அடிப்படைப் புள்ளிகளினால் குறைப்பதற்குத் தீர்மானித்தது. நடுத்தர காலத்தில் பணவீக்கத்தை 5 சதவீதம் கொண்ட இலக்கிடப்பட்ட மட்டத்தில் பேணுகின்ற அதேவேளை பொருளாதாரம் அதன் முழுமையான இயலாவினை அடைவதை இயலச்செய்யும் நோக்கில் உள்நாட்டு மற்றும் உலகளாவிய நிலைமைகள் தொடர்பிலான தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படுகின்ற பேரண்டப்பொருளாதார அபிவிருத்திகள் மற்றும் சாத்தியமான இடநேர்வுகள் மற்றும் நிச்சயமற்றதன்மைகள் என்பவற்றினைக் கவனமாக மதிப்பீடு செய்ததன் பின்னர் சபை இத்தீர்மானத்தை மேற்கொண்டது. இத்தீர்மானத்தை மேற்கொள்கையில், சபையானது மிதமான பணவீக்கத் தோற்றப்பாடொன்றிற்கு மத்தியில் தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலைப்பாட்டின் தொடர்ச்சியினைச் சமிக்ஞை செய்வதுடன் அதன் மூலம் பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் பொருட்டு சந்தைக் கடன்வழங்கல் வீதங்களில் மேலுமொரு குறைப்பிணைத் தூண்டுதற்கான தேவையினைச் சபை கருத்திற்கொண்டது. கிடைப்பனவாகவுள்ள தகவல்களின் அடிப்படையில், பணவீக்கமானது நடுத்தர காலத்தில் இலக்கிடப்பட்ட மட்டத்துடன் இசைந்து செல்வதற்கு முன்னர் அடுத்த ஒரு சில மாதங்களுக்கு 5 சதவீதம் கொண்ட பணவீக்க இலக்கிற்குக் கீழாக கணிசமானளவிலான இடைவெளியொன்றுடன் தொடர்ந்தும் காணப்படக்கூடுமென்பதனைச் சபை குறித்துக்காட்டியது.

முதன்மைப் பணவீக்கமானது அண்மைய காலத்தில் பணவீக்க இலக்கிற்குக் கீழாகத் தொடர்ந்தும் காணப்படுமென எறிவுசெய்யப்பட்டுள்ளது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (கொ.நு.வி.சுட்டெண், 2021=100) ஆண்டிற்காண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கமானது 2024 யூனில் 1.7 சதவீதமாகப் பதிவுசெய்யப்பட்டது. இத்தகைய இலக்கிற்குக் கணிசமானளவில் கீழான முதன்மைப் பணவீக்கமானது ஒப்பீட்டளவில் பலவீனமான கேள்வி நிலைமைகளுக்கு மேலதிகமாக மின்சாரத் தீர்வைகளுக்கான கீழ்நோக்கிய திருத்தங்கள் மற்றும் எரிபொருள் மற்றும் திரவப் பெற்றோலிய எரிவாயு விலைகள் என்பன மூலம் துணைபுரியப்பட்டது. அதேவேளை, தொடர்ச்சியான அதிகரிப்பொன்று எதிர்பார்க்கப்படாத போதிலும், பொருளாதாரத்தின் அடிப்படைக் கேள்வியினைப் பிரதிபலிக்கின்ற மையப் பணவீக்கமானது 2024 மேயில் பதிவுசெய்யப்பட்ட 3.5 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2024 யூனில் 4.4 சதவீதத்தினைப் (கொ.நு.வி.சுட்டெண்ணின் அடிப்படையிலமைந்த, ஆண்டிற்கு ஆண்டு) பதிவுசெய்தது. 2024இன் இரண்டாம் காலாண்டுப் பகுதியில் அடையப்பட்ட காலாண்டு சராசரி முதன்மைப் பணவீக்கமானது

நாணயக் கொள்கைக் கட்டமைப்புசார் உடன்படிக்கையில்¹ குறித்துரைக்கப்பட்ட பணவீக்க இலக்கிற்குக் கீழ் 2.0 சதவீத புள்ளி இடைவெளியை விட மிகவும் கீழாகக் காணப்பட்டது. மின்சாரத் தீர்வைகளுக்கும் உள்நாட்டு எரிபொருள் விலைகளுக்கும்ான கீழ்நோக்கிய சீராக்கங்கள் மற்றும் சாதகமான புள்ளிவிபரத் தளம் என்பவற்றின் இணைந்த தாக்கத்தின் காரணமாக முதன்மைப் பணவீக்கமானது எதிர்வருகின்ற மாதங்களில் இலக்கிற்குக் குறிப்பிடத்தக்களவு கீழாகக் காணப்படக்கூடுமென அண்மைய எறிவுகள் எடுத்துக்காட்டுகின்றன. சில மேல்நோக்கிய இடர்நேர்வுகள் எதிர்வுகூறல் காலப்பகுதியினுள் தொடர்ந்தும் காணப்படுகின்ற வேளையில், பொருத்தமான கொள்கை வழிமுறைகளினால் ஆதரவளிக்கப்பட்டு, பணவீக்கமானது நடுத்தர காலத்தில் இலக்கு மட்டத்துடன் படிப்படியாக இசைந்து செல்லுமென எதிர்பார்க்கப்படுகின்றது.



¹ நாணயக் கொள்கைக் கட்டமைப்புசார் உடன்படிக்கையானது [05 ஒத்தோபர் 2023](#) அன்று வர்த்தமாளியிடப்பட்டது.

வளர்ச்சி மீட்சி, படுகடன் மறுசீரமைப்புச் சூழ்நிலையின் கீழான பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதி எறிவுகளுடன் இசைந்து செல்லும் விதத்தில் எதிர்பார்க்கப்படுகின்ற உள்நாட்டு இறைப் பாதை மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் நாணயக்கொள்கை நிலையினால் குறித்துக்காட்டப்படுகின்ற உலகளாவிய நிதியியல் நிலைப்பாடுகள் போன்ற எதிர்வுகூறல்களின் மீதான நிபந்தனைகளுக்கு உட்பட்டதாகும். மேலும், எறிவுகள் மாதிரியுருவிற்கு ஒத்திசைவான வட்டி வீதப் பாதை மற்றும் தோற்றம் பெறுகின்ற பேரண்டப்பொருளாதார பதிலிறுப்புக்கள் என்பன மீதான நிபந்தனைகளுக்குட்பட்டவையாகும். இவ்வுகங்களில் காணப்படும் ஏதேனும் குறிப்பிடத்தக்க மாற்றம் எறிவுசெய்யப்பட்ட பாதையிலிருந்து அடையப்பட்ட பணவீக்கப் பாதை விலகுவதற்கு வழிவகுக்கக்கூடும்.

உயர்ந்தளவிலான கூலிகளுக்கான கேள்வியின் சாத்தியமான அடைவு, வேளாண்மை உற்பத்தியைப் பாதிக்கின்ற பாதகமான வானிலை நிலைமைகள், சாத்தியமான செலாவணி வீத பெறுமானத்தேய்வு, எதிர்பார்க்கப்படுகின்ற இறைத் திரட்சிப் பாதையிலிருந்தான ஏதேனும் விலகல் மற்றும் நிச்சயமற்றதன்மைக்கு மத்தியில் உலகளாவிய உணவு மற்றும் வலு விலைகள் மீதான சாத்தியமான மேல்நோக்கிய அழுத்தங்கள் போன்ற காரணிகளிலிருந்து தோற்றம்பெறுகின்ற பணவீக்க எறிவுகளிற்கான மேல்நோக்கிய இடர்நேர்வுகள் காணப்படுகின்றன. அதேவேளை, பணவீக்க எறிவுகளுக்கான கீழ்நோக்கிய இடர்நேர்வுகள் ஏனையவற்றிற்கிடையில், பொதுமக்களின் குறைவடைந்த கொள்வனவுச் சக்தியின் தொடர்ச்சியான தாக்கம், நடுத்தர காலத்தில் புவிசார் அரசியல் பதற்றங்களின் சாத்தியமான தளர்வடைதல் மற்றும் ஏனைய விலை மட்டங்களுக்கு வலு விலைக் குறைப்புக்களின் எதிர்பார்க்கப்பட்டதிலும் பார்க்க சாத்தியமான பாரியளவிலான கசிவுத்தாக்கங்கள் என்பவற்றினை உள்ளடக்குகின்றன.

பணவீக்கத் தோற்றப்பாட்டிற்கான ஏதேனும் மாற்றங்கள் பற்றி கிரமமானதோர் அடிப்படையில் பொது மக்களுக்குத் தொடர்புபட்ட தகவலறிந்த தீர்மானங்களைப் பொது மக்கள் மேற்கொள்வதனை இயலச் செய்வதற்கு மத்திய வங்கி அர்ப்பணிப்புடனுள்ளது.

உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கையின் மீட்சி வலுவடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் மதிப்பீடுகளின் பிரகாரம் இலங்கைப் பொருளாதாரமானது 5.3 சதவீதம் கொண்ட ஆண்டிற்கு ஆண்டு உண்மை வளர்ச்சியொன்றுடன் தொடர்ச்சியாக மூன்றாவது காலாண்டாக 2024இன் முதலாம் காலாண்டில் விரிவடைந்தது. 2024இன் இரண்டாம் காலாண்டிலும் உண்மை மொ.உ.உற்பத்தி வளர்ச்சி வலுவடைந்துள்ளதாக அண்மைய பொருளாதாரக் குறிகாட்டிகள் எடுத்துக்காட்டுகின்றன. பரந்தளவிலான சந்தை வட்டி வீதங்களுக்குத் தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கையின் ஊடுகடத்தல், மேம்பட்ட நிரம்பல் நிலைமைகள், வெளிநாட்டுக் கேள்வி நிலைமைகளில் படிப்படியான மீளொழுச்சி, சுற்றுலாத்துறையின் மீளொழுச்சி மற்றும் படுகடன் மறுசீரமைப்பினைச் சூழ்ந்திருந்த நிச்சயமற்றதன்மைகளின் படிப்படியான மறைவு என்பவற்றினால் ஊக்கமளிக்கப்பட்டு, உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கையின் மீட்சி வலுவடைந்து காணப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது அதனுடைய முழுமையான இயலளவிற்குக் கீழாகத் தொழிற்படுகின்ற பொருளாதாரமானது அதன் உள்ளார்ந்த ஆற்றலை நடுத்தர காலப்பகுதியில் அடையுமென எதிர்வுகூறப்படுகின்றது.

சந்தைக் கடன்வழங்கல் வீதங்களில் கீழ்நோக்கிய சீராக்கமானது தொடர்ந்தும் மெதுவாகவே காணப்பட்டது

மத்திய வங்கியின் தளர்த்தப்பட்ட நாணய நிலைப்பாட்டுடன் இசைந்து செல்லும் விதத்தில் சந்தை வட்டி வீதங்கள் தொடர்ந்தும் கீழ்நோக்கிச் சீராக்கப்பட்டன. இருப்பினும், குறிப்பாக, முதன்மைக் கடன்வழங்கல் நீங்கலாக ஏனைய கடன்வழங்கல் வட்டி வீதங்கள் மீதான சீராக்கங்கள் வைப்பு வட்டி வீதங்களுக்கான சீராக்கங்களிலும் பார்க்க பலவீனமானதாகத் தொடர்ந்தும் காணப்பட்டன. 2024 ஏப்பிரலில் பதிவுசெய்யப்பட்ட சுருக்கத்திணைத் தொடர்ந்து, உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளினால் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கொடுகடனானது 2024 மே மற்றும் யூன் மாதங்களில் விரிவடைந்தது. கொடுகடன் வளர்ச்சியில் தொடர்ச்சியானதொரு மீளொழுச்சியானது தற்போது நிலவுகின்ற தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலைப்பாட்டுடன் இசைந்து செல்லும் விதத்தில் சந்தைக் கடன்வழங்கல் வட்டி வீதங்கள் வீழ்ச்சியடைய வேண்டும் என்பதனைத் தேவைப்படுத்துகின்றது.

2024இன் இதுவரையான காலப்பகுதியில் வெளிநாட்டுத் துறையில் நேர்மறையான உத்வேகமொன்று அவதானிக்கப்படுகிறது

வெளிநாட்டு நடைமுறைக் கணக்கானது ஆண்டின் முதலாம் அரையாண்டுப் பகுதியில் மிகையொன்றினைக் பதிவுசெய்திருக்கும் சாத்தியமுள்ள வேளையில், ஒன்றுசேர்ந்த வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறையாது 2023இன் அதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இக்காலப்பகுதியில் விரிவடைந்தது. சுற்றுலாத் துறையிலிருந்தான வருவாய்கள் மற்றும் தொழிலாளர் பணவனுப்பல்கள் என்பன நம்பிக்கையூட்டுவனவாகத் தொடர்ந்தும் காணப்பட்டன. மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் 2023 இறுதியில் பதிவுசெய்யப்பட்ட ஐ.அ.டொலர் 4.4 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2024 யூன் இறுதியிலுள்ளவாறு ஐ.அ.டொலர் 5.6 பில்லியனாக (சீன மக்கள் வங்கியுடனான பரஸ்பர பரிமாற்றல் வசதி உள்ளடங்கலாக) விளங்கின. அதேவேளை, இலங்கை ரூபாவானது அண்மைய மாதங்களில் ஐ.அ.டொலரிற்கெதிராக இடைக்கிடையேயான தளம்பலினைப் பதிவுசெய்தது. ஒட்டுமொத்த அடிப்படையொன்றில், இலங்கை ரூபாவானது 2024இன் இதுவரையான காலப்பகுதியில் ஐ.அ.டொலரிற்கெதிராக 6.5 சதவீதத்தினால் உயர்வடைந்தது.

சில்லறைக் கடன்வழங்கல் வீதங்களில் கீழ்நோக்கிய சீராக்கங்களைத் தூண்டும் பொருட்டு கொள்கை வட்டி வீதங்கள் மேலும் குறைக்கப்படுகின்றன

மேலே எடுத்துக்காட்டப்பட்ட நடைமுறை மற்றும் எதிர்பார்க்கப்படும் பேரண்டப்பொருளாதார அபிவிருத்திகளைப் பரிசீலனையில் கொண்டு, உள்நாட்டு மற்றும் உலகளாவிய நிச்சயமற்றதன்மைகள் குறித்த உன்னிப்பான கரிசனையுடன் இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபையானது, 2024 யூலை 23ஆம் நாளன்று இடம்பெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 8.25 சதவீதத்திற்கும் 9.25 சதவீதத்திற்கும் 25 அடிப்படைப் புள்ளிகளினால் குறைப்பதற்குத் தீர்மானித்தது. குறிப்பிடத்தக்க பணவீக்க அழுத்தங்கள் காணப்படாத போது, பொருளாதார நடவடிக்கைகளின் மீளெழுச்சியினை முழுமையான உள்ளார்ந்த ஆற்றலை நோக்கி தொடர்ச்சியாகப் பேணும் பொருட்டு தளர்த்தப்பட்ட நாணய நிலைமைகளைத் தொடர்வதற்கான அதன் விருப்பினைச் சமிக்ஞை செய்வதற்கான தேவையினைச் சபை வலியுறுத்தியது. இதற்கமைய, கடன்வழங்கல் வட்டி வீதங்களில் கீழ்நோக்கிய சீராக்கங்களைப் பேணுவதன் மூலம் இதுவரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொள்கைத் தளர்த்தலின் பலன்களை நிதியியல் நிறுவனங்கள் ஊடுகடத்துமென எதிர்பார்க்கப்படுகின்றது. நாணயக் கொள்கைச் சபையானது பணவீக்க அபிவிருத்திகளையும் ஏனைய பேரண்டப்பொருளாதார மாறிகளின் அபிவிருத்திகளையும் தொடர்ந்தும் கண்காணித்து, எதிர்வருகின்ற காலப்பகுதியில் தேவைக்கேற்ப கொள்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

நாணயக் கொள்கைத் தீர்மானம்	கொள்கை வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ளதூடன் நியதி ஒதுக்கு வீதம் மாற்றமடையவில்லை	
	துணைநில் வைப்பு வசதி வீதம்	8.25%
	துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம்	9.25%
	நியதி ஒதுக்கு விகிதம்	2.00%

தகவல் குறிப்பு:

ஆளுநர் முனைவர் பி. நந்தலால் வீரசிங்க அவர்களின் தலைமையிலான ஊடக மாநாடு இலங்கை மத்திய வங்கியின் கேட்போர்கூடத்தில் 2024 யூலை 24ஆம் திகதி மு.ப 11.30 மணிக்கு நடைபெறுவதுடன் முகநூல் மற்றும் யு ரியூப் என்பவற்றின் வாயிலாக நேரலையாக இடம்பெறும்.

நாணயக் கொள்கை மீளாய்வு மீதான அடுத்த கிரமமான அறிக்கை 2024 செத்தெம்பர் 20ஆம் நாளன்று வெளியிடப்படும்.

*தரவு இணைப்புப் பெறுவழி: https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/mpr04_2024_t.pdf